

**தூத்துக்குடி மாவட்டத்திற்கான வேளாண் வானிலை ஆலோசனை அறிக்கை**  
(ஏப்ரல் 25-ம் தேதி முதல் ஏப்ரல் 29-ம் தேதி வரை)

(வெளியீடு: வேளாண் வானிலை ஆலோசனை மையம், வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், கோவில்பட்டி மற்றும் இந்திய வானிலை துறை)  
முந்தைய வார வானிலை (20.04.2018 -23.04.2018)

மழை (மி.மீ.)	0.0
அதிக பட்ச வெப்பநிலை (ஒகிரி செல்சியஸ்)	33-34
குறைந்த பட்ச வெப்பநிலை (ஒகிரி செல்சியஸ்)	25-27
மேகமூட்டம் (ஆக்டா)	4-5
ஓப்புங்களப்பதம் (சதவீதம்) (07:00 LMT)	71-80
ஓப்புங்களப்பதம் (சதவீதம்) (14:00 LMT)	71-76
காற்றின் வேகம் (கி.மீ. / மணி)	16-28
காற்றின் திசை (ஒகிரி)	160-200

**29.04.2018 அன்று 08:30 மணியிடன் முடிவடையும் காலத்திற்கான வானிலை முன்னறிவிப்பு**

வானிலை காரணிகள்	வானிலை முன்னறிவிப்பு				
	நாள் 1 25.04.2018	நாள் 2 26.04.2018	நாள் 3 27.04.2018	நாள் 4 28.04.2018	நாள் 5 29.04.2018
மழை (மி.மீ.)	0	0	0	0	0
அதிகபட்ச வெப்பநிலை (ஒகிரி செல்சியஸ்)	36	36	35	35	35
குறைந்தபட்ச வெப்பநிலை (ஒகிரி செல்சியஸ்)	27	27	26	26	26
வானம் (ஆக்டா)	4	4	5	5	5
ஈரப்பதம் (சதவீதம்)	70-80	70-80	50-70	50-70	50-70
காற்றின் வேகம் (கி.மீ. / மணி) மற்றும் திசை	20/தெற்கு	20/ தெற்கு	16/ தெற்கு	16/ தெற்கு	16/ தெற்கு

வரும் தினங்களில் எதிர்பார்க்கப்படும் மிதமான முதல் அதிகமான மேகமூட்டம் மற்றும் மிதமான ஈரப்பதம் கொண்ட வானிலைக்கேற்ற வேளாண் வானிலை ஆலோசனைகள்

பயிர் / சாகுபடி குழும்	பருவம் / சாகுபடி செயல்கள்	வேளாண் வானிலை ஆலோசனை
வெப்பம் மற்றும் காற்று	பயிர்	<ul style="list-style-type: none"> <li>பயிர் கழிவுகளை பயிர்களுக்கு இடையில் பரப்பி மண்ணின் ஈரப்பதத்தை தக்கவைத்து கொள்ளவும்.</li> </ul>
	கால்நடை	<ul style="list-style-type: none"> <li>வரும் தினங்களில் எதிர்பார்க்கப்படும் அதிக வெப்பநிலையின் தாக்கத்தை குறைக்க கால்நடைகளுக்கு குளிர்ந்த நீர் மற்றும் பசுந்தீவனங்களை போதிய அளவு அளிக்கவும். கொட்டைகளையை சுற்றிலும் கோணிப்பைகளை கட்டி நீரை தெளித்து அதிக வெப்பநிலையின் தாக்கத்தை மட்டுப்படுத்தவும்.</li> <li>இவ்வானிலையில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தாக்காவண்ணம் பாதுகாக்க அருகாமையில் உள்ள கால்நடை மருத்துவமனைகளில் தடுப்புசியை போடவேண்டும்.</li> </ul>
		<ul style="list-style-type: none"> <li>வரும் நாட்களில் அதிக காற்று எதிர் பார்க்கப்படுவதால் வாழையில் முட்டு கட்டவும்.</li> <li>பாசன பயிர்களுக்கு, காற்றின் வேகம் மண்ணின்</li> </ul>

		ஈர்ப்பத்தை குறைக்கும். எனவே கொடுக்கப்பட்ட இடைவெளியில் பாசனம் வழங்கவும்.
பொதுவானது	கோடை உழவு	<ul style="list-style-type: none"> <li>கோடை மாதங்களில் எதிர்பாராத மழைப்பொழிவு மூலம் மண்ணின் ஊடுருவல் மேம்படுத்தவும் கணள் வளர்ச்சியை கட்டுப்படுத்தவும் கோடை உழவு முறை செயல்படுத்தவும்.</li> </ul>
	பசுந்தாள் உரபயிர்	<ul style="list-style-type: none"> <li>கோடை மாதங்களில் வரும் மழை பயன்படுத்தி பசுந்தாள் உரபயிர்களை பயிரிடலாம்</li> </ul>
வாழை	குலை திரட்சியடையும் பருவம்	<ul style="list-style-type: none"> <li>ஒனி புகும் 4 சதவிதம் காற்றோட்டமான பாலியெத்தின் பை கொண்டு குழை முடவும். இதனால் பழுப்படையாத ஓரே மாதிரியான அளவு மற்றும் தரத்துடன் பழங்கள் வளரும்.</li> <li>தற்பொழுது நிலவும் வானிலையில், தண்டுக்கூண்வண்டு தாக்குதல் தென்படுகிறது. இதனைக் கட்டுப்படுத்த மோனோகுரோட்டபாஸ் 36 WSC @ 1 மி.வி./ 1லி கலந்து தெளிக்கவும்.</li> </ul>
நெல்	அறுவடை தொழில் நுட்பம்	<ul style="list-style-type: none"> <li>அறுவடைக்கான சரியான பருவம் 80% கதிர்கள் 80 % பழுப்படைந்து மேல் பகு வைக்கோல் நிறத்தில் மற்றும் தானியம் 20 % ஈர்ப்பதம் வேண்டும்.</li> </ul>
மலர் பயிர்	குண்டுமல்லி	<ul style="list-style-type: none"> <li>தற்பொழுது நிலவும் வானிலையில், மொக்கு துளைப்பான் தாக்குதல் தென்படுகிறது. இதனைக் கட்டுப்படுத்த தாக்கப்பட்ட மொக்குகளை புழுக்களுடன் சேகரித்து அழிக்கவும் ஆல்லது வேப்பங்கொட்டை வடிநீர் 5 சதம் அல்லது புரோபோபோஸ் 25 EC @ 2 மிலி / லிட்டர் தெளிக்கலாம்.</li> </ul>

குறுஞ்செய்தி:-

மழை:இல்லை. குண்டுமல்லி-மொக்கு துளைப்பான்-தாக்கப்பட்ட மொக்குகளை புழுக்களுடன் சேகரித்து அழிக்கவும் (அ) வேப்பங்கொட்டை வடிநீர் 5 % (ஆ) புரோபோபோஸ் 25EC @ 2 மிலி/ லிட்டர் தெளிக்கலாம்.

பேராசிரியர் மற்றும் தலைவர்  
வேளாண்மை ஆராய்ச்சி நிலையம்  
கோவில்பட்டி